

செய்திகளும் குறிப்புகளும்

06.10.2022, ஆரோவில்வாசிகளுக்கான தமிழ் வார ஏடு, ஆரோட்ரடுகூன், எண்: 972

கல்வி

கல்வி தவம் நான்கு, தளை நீக்கம் நான்கு - ஸ்ரீ அன்னை

5. மனக்கல்வி

இதன் பொருள் என்னவென்றால், நம் மன உணர்வில் புகும் ஒவ்வொரு எண்ணத்தையும் நமது மையக் கருத்தின்முன் வைக்க வேண்டும்; ஏற்கனவே அங்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களினிடையே தக்கதோர் இடத்தில் அந்த எண்ணம் பொருந்தக்கூடியதெனில், கருத்துக் கோவையின் ஒரு பாகமாக அந்த எண்ணத்தை ஏற்றுக்கொள்ளலாம்; இல்லையெனில் செயலின்மீது அந்த எண்ணம் எந்தவிதமான செல்வாக்கையும் செலுத்தாமலிருக்கும் பொருட்டு, அதை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். ஒருவன் தன்னுடைய செயல்களின்மீது முழுக் கட்டுப்பாட்டை அடைய வேண்டுமெனில் இவ்வாறு மனத்தைத் தூய்மைப்படுத்தும் வேலையை அவ்வப்போது ஒழுங்குடன் செய்ய வேண்டும்.

இதற்கென ஒவ்வொரு நாளும் ஒருவன் தன் எண்ணங்களை அமைதியாக ஆய்வுசெய்து, தனது கருத்துக் கோவையை ஒழுங்குபடுத்துவதற்கெனச் சிறிது நேரத்தை ஒதுக்குவது நல்லது. இவ்வாறு செய்யப் பழகிவிட்டால், வேலை செய்யும் போதும் கூட ஒருவன் தன் எண்ணங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது இயலும்; தான் அச்சமயத்தில் செய்யும் காரியத்திற்குப் பயன்படாத எண்ணங்கள் மனத்தின் மேற்பரப்புக்கு வருவதைத் தடைசெய்வது இயலும். இத்தகைய ஒருமுனைப்புத் திறனையும் கவனிப்புத் திறனையும் ஒருவன் தொடர்ந்து பேணிவளர்த்தால், தேவையான எண்ணங்களை மட்டுமே தனது புற உணர்வில் அனுமதிக்கும் ஆற்றலை அவன் பெறுகிறான்; அப்போது அவ்வெண்ணங்கள் அதிக செயல்திறன் மிக்கவையாகவும், அதிக பயனளிப்பவையாகவும் இருக்கும். மேலும், தீவிரமாக ஒரு முனைப்பும்போது எல்லா எண்ணங்களையும் அறவே நிறுத்திவிடுவது தேவைப்பட்டாலும், அவன் தன் மன அதிர்வுகள் அனைத்தையும் அமைதியுறச்செய்து, ஏறத்தாழ முழுமையான மோனத்தைப் பெறுவதும் இயலும். இத்தகைய மோனத்தில்தான் ஒருவன் மனத்தின் மேல்தளங்களுக்குச் சிறிது சிறிதாகத் தன்னைத் திறக்க முடியும், அங்கிருந்து வரும் ஞானவொளியினைத் தன்னுள் பதியுமாறு ஏற்றுக்கொள்ளக் கற்பது இயலும்.

ஆனால் அந்நிலையை அடைவதற்கு முன்னரும் கூட, இம்மோனநிலை தன்னிலேயே மிகப் பயனுள்ளதாகும்; ஏனெனில், சிறிது வளர்ச்சியடைந்து சுறுசுறுப்பாயிருக்கும் மனம் பெரும்பாலும் ஒய்வெடுப்பதே இல்லை. பகல்வேளையில் அதன் இயக்கம் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது; ஆனால் இரவிலோ, உடல் உறங்கும்போது, விழித்திருக்கும் வேளையில் உள்ள கட்டுப்பாடு ஏறக்குறைய முற்றிலும் இல்லாமற் போய்விடுவதால், மனம் அடிக்கடி அர்த்தமற்ற இயக்கங்களிலும், சிவசமயம் மட்டுமீறிய இயக்கங்களிலும் தன் விருப்பம்போல் ஈடுபடுகின்றது. இதன் விளைவாக மனத்தில் ஓர் இறுக்கநிலை ஏற்பட்டு அது களைப்படை கின்றது; அதனுடைய அறிவுத்திறன் மழுங்கிவிடுகின்றது.

மனிதனின் மற்ற பாகங்களைப் போலவே, மனத்திற்கும் ஓய்வு தேவை; மனத்துக்கு ஓய்வளிப்பது எவ்வாறு என்பதை நாம் அறியாவிடில், அதற்குத் தேவையான ஓய்வு கிடைப்ப தில்லை. மனத்திற்கு ஓய்வளித்தல் என்பது, ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டிய கலையாகும். மனத்தின் இயக்கங்களை மாற்றுவது, அதற்கு ஓய்வளிக்கக் கூடிய ஒரு வழியாகும் என்பது உண்மையே; ஆனால் மோனமே மிகச் சிறந்த ஓய் வாகும். பல மணிநேர உறக்கத்தைவிட, சில நிமிடங்களை மோனத்தின் அமைதியில் கழிப்பதே மன ஆற்றல்களுக்கு மிகுந்த பயனளிக்கக்கூடிய ஓய்வாகும்.

ஒருவன் தன் மனத்தைத் தன் விருப்பம்போல் அமைதியுறச் செய்யவும், ஏற்கும் திறனுள்ள மோன நிலையில் அதை ஒருமுனைப்புத்தவம் கற்றுக்கொள்வானெனில், அவனால் தீர்க்கவியலாத பிரச்சினையே இராது. விடைகாணவியலாத மனச் சிக்கல் எதுவுமிராது. மனம் சலனமடைந்த நிலையில் இருக்கும்போது, எண்ணம் குழம்பியதாகவும் வலுவற்றதாகவும் இருக்கும்; கவனத்துடன் கூடிய அமைதியான நிலையில், ஞானவொளி வெளிப்பட்டு, மனித ஆற்றலுக்குப் புதிய பரப்புகளைத் திறப்பது இயலும்.

6. சைத்தியக் கல்வியும் ஆன்மீகக் கல்வியும்

இதுவரை நாம் கூறியவை, இவ்வலகிற் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் அளிக்கக்கூடிய கல்வி முறையைப் பற்றியவையாகும்; இவை முற்றிலும் மனித ஆற்றலைச் சார்ந்த விஷயங்களே. ஆனால் நாம் இத்துடன் நிற்க வேண்டியதில்லை. ஒவ்வொரு மனிதனுள்ளும், அவனுடைய சாதாரண வாழ்வின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உயர் உணர்விற்கான வாய்ப்பு மறைந்துள்ளது. இந்த உயருணர்வின் வாயிலாக அவன் இப்போதிருப்பதைவிட உயர்ந்த அகன்ற வாழ்வினை வாழ முடியும் உண்மையில், அசாதாரணமான மனிதர்கள் அனைவருடைய வாழ்வினும் இந்த உயருணர்வே ஆட்சி செலுத்துகின்றது, அவர்களுடைய வாழ்வின் சந்தர்ப்பங்களையும், அச்சந்தர்ப்பங்களில் அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தையும் அந்த உணர்வே தீர்மானிக்கின்றது. மனிதனின் மன உணர்வு அறியவியலாததையும் செய்யவியலாததையும், அந்த உணர்வு அறிகின்றது, செய்கின்றது. அது மனிதனின் மையத்தில் சுடரும் தீபத்தைப் போன்றது, அவனுடைய வெளி உணர்வின் அடர்த்தியான உறைகளினூடே அதன் ஒளி பரவி வீசுகின்றது.

இந்த உணர்வு உள்ளே இருப்பதைச் சிலர் அரைகுறையாக உணர்கின்றனர்; பல குழந்தைகள் இதன் செல்வாக்கின் கீழ் இருப்பதால், இது அவர்களுடைய இயல்பான செயல்களிலும், அவர்களுடைய சொற்களிலும் கூடத் தெளிவாக வெளிப்படுகின்றது. ஆனால் தூரதிருஷ்டவசமாக பெரும்பாலும் பெற்றோருக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாததால், தம் குழந்தைகளின் உள்ளே என்ன நடக்கிறதென்பதை அவர்கள் அறிவதில்லை. எனவே, குழந்தைகளின் இத்தகைய இயக்கங்களைப் பொறுத்த வரை பெற்றோர் செய்பவை சரியான முறையில் அமைவதில்லை. இவ்விஷயங்களில் குழந்தைகளைக் கூடியமட்டும் உணர்வற்றவர்களாகச் செய்து, அவர்களுடைய கவனத்தையெல்லாம் வெளிப் பொருட்களின் மீதே ஒருமுனைப்புத்தி, வெளி விஷயங்களை மட்டுமே முக்கியமானவையாகக் கருதும் பழக்கத்தை அவர்களிடம் வளர்ப்பதே பெற்றோர் தம் குழந்தைகளுக்கு அளிக்கும் கல்வியாகும். வெளிப் பொருட்களின்மீது ஒருமுனைப்படுவதில் மிக்க பயனுண்டு என்பது உண்மையே, ஆனால் அதைச் சரியான முறையில் செய்ய வேண்டும். உடற்கல்வி, பிராணக்கல்வி, மனக்கல்வி ஆகியவை இதைப் பற்றியவையே; இவையெல்லாம் ஒருவனுடைய தனித்தன்மையை உருவாக்குகின்றன. உருப்பெறாத அடியுணர்வுப் பிண்டத்திலிருந்து தனிமனிதனை எழச் செய்கின்றன, அவனுக்கு உணர்வுள்ள, திட்ட வட்டமான ஒரு வடிவத்தைக் கொடுக்கின்றன.

சைத்தியக் கல்வியைத் தொடங்கும்போது, நாம் வாழ்வின் உண்மையான குறிக்கோளை, புவியில் நாம் வாழ்வதன் அடிப்படைக் காரணத்தை வந்தடைகிறோம். அக்காரணத்தைக் கண்டுபிடிப்பதற்கே வாழ்வு நம்மை இட்டுச் செல்கின்றது, இக் கண்டுபிடிப்பின் விளைவாக மனிதன் தனது நித்திய சாராம்சத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கிறான்.

(தொடரும்...)

நிதி மற்றும் சொத்து மேலாண்மை அவை அறிக்கை, 2022 செப்டம்பர்
(Funds & Assets Management Committee Report September 2022)

- அனைத்து சொத்துக்கள், கட்டிடங்கள், பண்ணைகள், காடுகள், நிலங்கள் ஆகியவை தெய்வீக அன்னைக்கு சொந்தமான வளங்கள் ஆகும், அவை அனைவருக்கும் உகந்த வழியில் கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும். ஆரோவில் குறிப்பிட்ட எவருக்கும் சொந்தமானது அல்ல என்று ஆரோவில் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது... மேலும் கிரீத் ஜோஷி அவர்கள் தம் உரையில், இந்நாட்டின் சட்டங்களுக்கு இணங்கக்கூடிய ஒரு கட்டமைப்பில் புறச் சொத்துகளை வைத்திருக்க ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் அடிக்கடி மேற்கோள் காட்டுவார். ஆரோவில் பவுண்டேஷனின் சுருக்கமான முன்னுரையில், "அதன் அசல் சாசனத்தின்படி ஆரோவில்லின் பொறுப்பேற்பு நிறுவனங்களை கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் செய்தல், ஆரோவில்லின் சிறந்த மேலாண்மை மற்றும் மேலும் வளர்ச்சிக்கான நீண்டகால ஏற்பாடுகளை செய்யும் நோக்கத்துடன் அத்தகைய நிறுவனங்களை, நிறுவப்பட்ட ஒரு பவுண்டேஷனுக்கு வழங்குவதற்கான ஒரு சட்டம்..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- எ.பி.ஏ.எம்.சி ஆனது ஆரோவில்லின் நிதி மற்றும் சொத்துக்களை அனைவருக்காகவும் ஒருங்கிணைக்க சட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, சிறந்த முடிவுகளைப் பெறுவதற்குத் தேவையான நிதி, சொத்துக்கள், பயன்பாடு, மனித வளங்களுடனான ஒருங்கிணைப்பு ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் இணக்கம், பொறுப்புக்கூறல், வெளிப்படத்தன்மை ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்ல எ.பி.ஏ.எம்.சி முயற்சி செய்கிறது. ஒத்துழைப்பு இல்லாமல், புதிய மற்றும் நடப்பு வேலைகள் அனைத்தையும் இணக்கத்துடனும் ஒட்டுமொத்த முன்னேற்றத்துடனும் செய்ய முடியாது. எ.பி.ஏ.எம்.சியின் அனைத்து துணைக்குழுக்களும் தங்கள் பணித் திட்டங்களைத் தயாரிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மேலும் இதன் மூலம் நாம் ஒன்றாக மதிப்பாய்வு செய்யலாம், ஒருங்கிணைக்கலாம், மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லலாம்.
- ஆரோவில்லின் வீட்டு சொத்துக்களை ஒருங்கிணைத்து நிர்வகிப்பதற்கு எ.பி.ஏ.எம்.சியால் வீட்டுவசதிச் சேவை குழு மறுகட்டமைக்கப்பட்டுள்ளது. கீழேயுள்ள முதல் இணைப்பை காணவும். விஷயங்கள் எவ்வாறு வளர்ந்தன என்பதற்கான சுருக்கமான கண்ணோட்டத்தை இது வழங்குகிறது.
- 02.09.2022 அன்று, எ.பி.ஏ.எம்.சி, மற்ற பணிக் குழுக்களுடன் சேர்ந்து, தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா 2019-க்கான கூட்டுக் குழுவைச் சந்தித்தது. இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் மக்களவை எம்.பி., திரு. P.P. சௌத்ரி, டாக்டர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் ஆரோவில்லிற்கு வருகை தந்தனர்.
- எ.பி.ஏ.எம்.சி ஆனது, ஆரோவில் பவுண்டேஷனில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்கள், சேவைகளின் ஜிஎஸ்டி சமர்ப்பிப்பு மற்றும் தாக்கல் ஆகியவற்றை ஆறு படிநிலைகளாக ஒருங்கிணைக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. 08.09.2022, வியாழன் அன்று, எ.பி.ஏ.எம்.சியும் பவுண்டேஷன் அலுவலகமும் கல்வி மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான அனைத்து பிரிவுகளுக்கான ஜிஎஸ்டி அறிக்கை மற்றும் தாக்கல்களை ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்தன, 15.09.2022 அன்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சி குழுவை சந்தித்தோம், 22.09.2022 அன்று, நாங்கள் அறிவியல் ஆராய்ச்சி குழுவை சந்தித்தோம். அனைத்து நிறுவனங்கள், சேவைகளின் பொறுப்பாளர்களை ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான புதிய மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் அவை சரியாக புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்பட வேண்டும். ஆறு படிநிலைகள் ஒவ்வொன்றின் தகவல்களும் தேவைகளும் பகிரப்படுகின்றன. தயவுசெய்து அதற்காக நேரம் ஒதுக்கி கலந்து கொள்ளவும்.
- தற்போது, வனப் பணிக்காக ஒதுக்கப்பட்ட பராமரிப்புத் தொகைகளின் எண்ணிக்கை 37.5 (32 முழுநேரம், 11 பகுதிநேரம்). பண்ணைத் துறைக்கு ஒதுக்கப்பட்ட பராமரிப்புத் தொகைகளின் எண்ணிக்கை 30 (27 முழுநேரம், 6 பகுதிநேரம்). ஆரோவில்லின் தற்போதைய மக்கள்தொகையின் தேவைக்கு தோராயமாக 15% பண்ணைகள் உற்பத்தி செய்கின்றன. லெவெனீர், ஏடி.சி.க்கான பராமரிப்புத்தொகைகளின் எண்ணிக்கை 11 (9 முழுநேரம், 4 பகுதிநேரம்). பூமிக்குத் தேவையான நகரத்தை நிர்மாணிப்பதில் ஒரு அமைப்பு ரீதியான தவறும், சமநிலையின்மையும் உள்ளது. தற்போதைய சமநிலையின்மை நகர மைய மாஸ்டர் பிளான் திட்ட வளர்ச்சியில் பெரும் சுமையாக உள்ளது. எ.பி.ஏ.எம்.சி ஆகிய நாங்கள் மாற்றங்களைத் தொடங்குவதற்கு முன், ஆரோவில்லின் இந்த மூன்று முக்கியமான நடவடிக்கைகளில் ஒரு மூலோபாய சமநிலையை எவ்வாறு கொண்டு வருவது என்பதைப் புரிந்துகொள்வதற்காக காடுவளர்ப்போரையும் விவசாயிகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். தயவுசெய்து விரைவில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
- எ.பி.ஏ.எம்.சி ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன என்பது தெளிவானது ஆகும். எங்களுக்கு சமூகத்தினரின் ஒத்துழைப்பு தேவை, மேலாண்மை, கணக்கியலில் திறமை உள்ளவர்கள் மற்றும் நல்லெண்ணமும் வேலை செய்ய விருப்பமும் உள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- **நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை விஷயங்கள்** - அறங்காவலர்கள், நிறுவன நிர்வாகிகள் மற்றும் செயல்பாட்டு மேலாளர்களின் நியமனம், மறு நியமனம் அல்லது இராஜினாமா:
 - **அபயா** என்பது குடை அமைப்பான ஏள்ஸ்எள்ஸ்ஏ (ஆரோ சிறிய அளவிலான செயல்பாடுகள்) கீழ் செயல்படும் ஒரு புதிய செயல்பாடாகும். ஜியாகோமோ கொலம்பா 01.09.2022 முதல் மேலாளராக நியமிக்கப்பட்டார்.
 - **இன்டெகிரேட்டட் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்**, ஆரோவில் சேவை அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனம். 25.08.2022- முதல் 24.08.2025 வரை கூடுதல் நிர்வாகியாக ராஜேஷ் தட்சணாமூர்த்தி நியமனம்.
 - **அவித்ரா**, ஏபிசி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனம், 25.08.2022-இல் தேஜாஸ் ஜோசப், மைக்கேல் கூட் ஆகியோர் நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்தனர்.

- அவேர் என்பது ஆரோவில் சேவை அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ஒரு புதிய நிறுவனம். இந்த நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள், எடுத்துரைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபடும். லக்ஷய் தரன் & ஷங்கர் தனசேகரன் ஆகியோர் 30.09.2022 முதல் 29.09.2025 வரை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் (Information)

சிபிடபுள்ளியு-இன் பணியைத் தடுப்போர் கவனத்திற்கு (To all those who are obstructing the work of CPWD)

பார்க்குகள் வழியாக சைக்கிள் பாதைகளை அமைப்பதற்காக சுத்தம்செய்யும் பணிகள் தேவையான இணக்கத்துடன் நடைபெற்று வருகின்றன என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒரு சைக்கிள் பாதையை அமைக்கும் நோக்கத்திற்காக புதர்களை அகற்றும் பணி தொடரப்பட்டது. மேலும், இதற்காக மரங்கள் ஏதும் வெட்டப்படவில்லை.

தற்போது நடந்து கொண்டிருக்கும் இப்பணியைத் தடுப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இந்த வேலையைத் தடுக்கும் எவரும் தங்கள் சொந்த விளைவுக்குரிய பொறுப்பில் அவ்வாறு செய்கிறார்கள், மேலும் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடியோக்கள், புகைப்படங்களைக் கொண்டு தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்படலாம்.

அன்புடன், டாக்டர் G. சீதாராமன் (MS), கோவிந்த், ஹேமந்த், ஜெயா, பொன்னுசாமி, பிரசாத், சிந்துஜா, டோபி, லெவெனிர் டி ஆரோவில்

அறிவிப்புகள் (Announcements)



மல்டி மீடியா சென்டர் அரங்கம் (எம்எம்சி, டவுன் ஹால்)
(MULTI MEDIA CENTRE AUDITORIUM (MMC, Town Hall))

நினைவூட்டல்: 07.10.2022, வெள்ளிக்கிழமை, இரவு 8:00 மணிக்கு: "கூர்மாவதாரா" ("Kurmavataara" (The Tortoise, an Incarnation) - இயக்கம்- கிரிஷ் காசரவள்ளி, கர்நாடகா, இந்தியா, 2011.

14.10.2022, வெள்ளிக்கிழமை, இரவு 8:00 மணிக்கு: "பிரீத்லெஸ்"/ஈ பெள தெ தூ:ப்ளெ (Breathless/ À bout de souffle).

இயக்கம்- மூன் லூக் கோடா, பிரான்சு, 1960. நடப்பு - மூன்-போல் பேல்மோன்தூ, மூன் சிபெர்ஜ், டேனியல் புலான்ஷே. பிரஞ்சு மொழிப்படம் ஆங்கில துணைவாசங்களுடன் - காலம் 1 மணிநேரம் 30 நிமிடம்.

ஆனந்தமான தாய்மை (BLISSFUL PREGNANCY)

ஆரோவில்லில் வார இறுதி ரீட்ரீட் - 2022 அக்டோபர் 7, 8, 9
உள்ளூர்வுடன் கருத்தரித்தல், பிறப்பு, தாய்ப்பால் மற்றும் அதற்கு அப்பால்

ஆரோவில்லில் உள்ள கருத்தரிக்க விரும்பும் தாய்மார்கள், கர்ப்பிணித் தம்பதிகள் (அல்லது தனியாக உள்ளவர்கள், அல்லது ஆரோவில்வாசி அல்லாதவர்) கொயட் ஹிலிங் மையத்தில் இதுதொடர்பாக கற்றுக்கொள்ளும் ரீட்ரீட்டில் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நிங்கள் மெதுவாக, தரையைத் தொட, அலைகளை உணர மற்றும் கர்ப்ப காலத்தில் உங்கள் உடலின் அற்புதமான செயல்முறையைப் பற்றி அறிய அழைக்கின்றோம். இந்த ரீட்ரீட்டின் போது, குழந்தை பிறப்பதற்கான வலிமை, மெய்யறிவு, அன்பு ஆகியவற்றை உள்நோக்கிப் பார்த்து, ஒரு புதிய ஆன்மாவை உலகிற்குக் கொண்டுவரும் புனிதப் பயணத்திற்குத் தயாராவோம். மார்னிங் ஸ்டாரின் பேறுகால உதவியாளர்கள் அறிவுறுத்தலுடன் நிபுணத்துவம் பெற்ற வழிநடத்துபவர்களால் இந்நிகழ்ச்சி நடத்தப்படும்.

இந்நிகழ்ச்சி நிரல் அடங்கிய சிறுபிரசுரத்தைப் படிக்க விரும்பினால் தயவுசெய்து எங்களுக்கு செய்தி அனுப்பவும்.

உங்களிடமிருந்து கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! மின்னஞ்சல்: morningstar@auroville.org.in வாட்ஸ்ஆப்: +91 9892699804

பாரத் நிவாஸின் அறிவிப்பு (Announcement from Bharat Nivas)

அன்பிற்குரிய நண்பர்களே,

ஆரோவில் சமூகத்தின் தீயாவளி விழா 23.10.2022 அன்று பாரத் நிவாஸில் நடைபெறும். இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், நிகழ்வின்போது நியாயமான விலையில் தங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு சிற்றுண்டிகளை வைக்க விரும்புவோருக்கு இது ஒரு அழைப்பு.

தின்பண்டங்கள் சைவ இந்திய உலர் சிற்றுண்டியாக இருக்க வேண்டும் (இனிப்புச் சுவை அல்லது உப்புச்சுவை - இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும்) ஒருவர் "விரல்களால் உண்ணத்தக்க உணவாக" இருக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள், உங்கள் ஸ்டாலை முன்பதிவு செய்ய bharatnivas@auroville.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நன்றி. ஆரோசங்கமத்துடன் இணைந்து பாரத் நிவாஸ் குழு.

உலகளாவிய அமைதியின் நடனங்களைக் கண்டறிதல்
(Discovering the Dances of Universal Peace)



ஜோய்-அனித்யா குழு, யுனிவர்சல் பீஸ் நடனங்களைக் (the Dances of Universal Peace) கண்டறிய உங்களை அழைக்கிறது. 18 ஆண்டுகளாகப் பயிற்சி செய்துவரும் மூத்த வழிகாட்டியான அர்ஜுன் காலெரோ அவர்கள் இப்பயிற்சியை நடத்துவார். யுனிவர்சல் பீஸ் நடனங்கள் பண்ணிசை, இசை, இயக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒற்றுமை, அமைதி, ஒருங்கிணைப்பின் வாழ்க்கை அனுபவமாக மாற்றுகிறது. அவை இயக்கத்தில் ஆன்மீக பயிற்சியாகக் காணப்படுகின்றன. அர்ஜுன் அவர்கள் தமது பயிற்சியை உலகம் முழுவதும் பகிர்ந்துகொள்ள *குளோபல் ஈக்கோவில்லேஜ் நெட்-வொர்க்கின்* ஆதரவைப் பெற்றுள்ளார். அவர் ஆரோவில்லில் இதை

முதல் முறையாக நடத்துகிறார்!

அக்டோபர் 21, வெள்ளி மாலை 5:30 மணிக்கு திபெத்திய பெவிலியனில் 2 மணிநேர அறிமுகப் பயிற்சிப்பட்டறையில் (திபெத்தியன் பெலியனுக்கான நன்கொடையின் அடிப்படையில்) சந்திப்போம்.

பின்னர் நீங்கள் அக்டோபர் 22 சனி, அக்டோபர் 23 ஞாயிறு ஆகிய நாட்களில் அனித்யாவில் 1, 5 பயிற்சிப்பட்டறையில் எங்களுடன் சேரலாம் (எங்கள் திட்டத்தின் வளர்ச்சிக்கு நன்கொடைத்தொகை தேவை).

டியூபி (DUP) பற்றி மேலும் அறிய, danceofuniversalpeace.org -ஐப் பார்வையிடவும். தயவுசெய்து முன்பதிவு செய்யவும்: joianitya@gmail.com

பாரத் நிவாஸ் கலாச்சாரக் குழு வழங்கும் கர்நாடக இசை வாய்ப்பாட்டு வகுப்பு
(Bharat Nivas Cultural team presents Carnatic Classical Vocal Music Class)

1990ஆம் ஆண்டு முதல் அகில இந்திய வானொலியின் "ஏ" கிரேடு கர்நாடக இசைப் பாடகரும், 1989-ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியின் தேசிய இசைப் போட்டியில் விருது பெற்றவருமான திருமதி. ஷோபா ரமேஷ் அவர்கள் பெரியவர்களுக்கான கர்நாடக இசை வாய்ப்பாட்டு வகுப்பை வழங்க இருக்கிறார் என்பதை பாரத் நிவாஸ் கலாச்சாரக் குழு மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது. இவரைப் பற்றிய விவரங்களை இந்த இணையதளத்தில் பார்க்கலாம்: www.shobharameshcarnatic.org

03.10.2022 திங்கள் முதல் இவ்வகுப்பை அவர் தொடங்குகிறார்:

திங்கள் & வியாழன்: நேரம்: மாலை 5 முதல் 6 வரை. இடம்: இசை அறை, ஸ்ரீ அரவிந்தர் அரங்கம், .போயர் பேஸ்மென்ட்.

கர்நாடக இசை வாய்ப்பாட்டைக் கற்க விரும்பும் அனைவரையும் வரவேற்கிறோம், உங்கள் வேண்டுகோளை பாரத் நிவாஸ் - bharatnivas@auroville.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

அன்புடன், தேவஸ்மிதா, பாரத் நிவாஸ் கலாச்சாரக் குழு சார்பாக.

இந்த வாரம் ஐபிகே கணித செயல்பாடுகள் (IPK mathematics activities this week)

ஐபிகே (IPK)-இல் நடக்கும் பின்வரும் கணித செயல்பாடுகளை தயவுசெய்து குறித்து வைத்துக் கொள்ளவும்.

ஈரோப்பியன் அவுஸில் 2022 செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 29 வரை.

1. 8-16 வயது வரையிலான குழந்தைகளுக்கான கணிதம் பற்றிய புரிதலில் ஒருவருக்கு ஒருவர் உதவி அளித்தல் (நன்கொடைத்தொகை எதிர்பார்க்கப்படுகிறது).

பல்வேறு அம்சங்களின் மூலம் கணிதத்தின் மொழியைக் கண்டறிதல்/மீண்டும் கண்டறிதல் ஆகியவை நோக்கம் ஆகும். ஒருவரின் தேவைக்கேற்ப வடிவமைக்கக்கூடிய கணிதத்தைக் கற்கும் ஒரு பாய்ம் ஒட்ட வழியைக் குழந்தைகள் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இந்தச் செயல்வாட்டில் சேர, <https://forms.gle/CiZ26YUh7DJvQx189> என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்

2. பயனுள்ள கதைசொல்லலுக்குப் பின்னால் உள்ள கணிதம்: கதைசொல்லலுக்குப் பின்னால் உள்ள கணிதத்தைக் கண்டறிந்து ஆராய்வதற்காக கதைசொல்லுவோர் அனைவரையும் அழைக்கிறோம்! நீங்கள் எழுத்தாளராகவோ, இயக்குநராகவோ, நடிகராகவோ அல்லது கதையைப் பகிர்வோ அல்லது கதைகளைக் கேட்கவோ விரும்புவராக இருந்தால் வாருங்கள். நீங்கள் ஆர்வமுள்ள ஆன்மாவாக இருந்தால், உங்களையும் வரவேற்கிறோம்!

நாங்கள் திட்டமிடல் இன்றிச் செய்ய விரும்புகிறோம். இந்த அமர்வுகளின் பாடநெறி பொதுவாக பங்கேற்பாளர்களால் தீர்மானிக்கப்படுகிறது. (அனுமதி இலவசம், நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன).

இந்த நிகழ்வு 18+ வயது, தயவுசெய்து ஸ்னெகல் அவர்களுக்குத் தெரிவிக்கவும்.

தேதிகள்: 2022 அக்டோபர் 8 மற்றும் 24, சனிக்கிழமை. நேரம்: பிற்பகல் 2:00 - 4:00 மணி

3. 3-7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கணித ஆய்வு அமர்வு (நன்கொடைத்தொகை எதிர்பார்க்கப்படுகிறது).

இந்தச் செயல்பாட்டுக்கான உங்கள் அருமையான பதிலுக்கு மிக்க நன்றி. உங்களில் பலர் இதை ஒரு வழக்கமான செயலாக மாற்றுவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே, அடுத்த நான்கு வாரங்களுக்கு விரிவான திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இந்தச் செயல்பாட்டில் சேர, இந்த இந்த கிளிக் செய்யவும்: <https://forms.gle/ejSq5HBm3gPUu6ea9>

4. கணிதம் பற்றிய சுய-தலைமை அமர்வுகள். இந்த மாதம் நாங்கள் 11-17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சுய-தலைமை அமர்வுகளைத் தொடங்குகிறோம். இந்தச் செயல்பாட்டின் கீழ், இந்த இளம் மனதுகளுக்குக் கணிதத்தை நன்றாகப் புரிந்துகொள்ள உதவும் கற்றல் நடவடிக்கைகளை நாங்கள் உருவாக்குவோம். நாங்கள் விளையாட்டுக்களை வடிவமைத்து விளையாடுவோம், மேலும் செயல்திட்டங்களையும் மேற்கொள்வோம். இவை குழு அமர்வுகள் ஆகும். குழந்தைகள் தாங்கள் கற்றுக்கொள்ள விரும்புவதைத் தாங்களே தீர்மானிப்பார்கள், மேலும் அவர்களின் ஆய்வுப் போக்கையும் தீர்மானிப்பார்கள். எனவே, நீங்கள் இதுவரை கற்றுக்கொண்ட ஒரு குறிப்பிட்ட கருத்தை (எ.கா. முக்கோணவியல் அல்லது வடிவியல் சூத்திரங்கள் போன்றவை) புரிந்து கொள்ளாத குழுவாக இருந்தால், எங்களுடன் இணையுங்கள். நாங்கள் எவ்வாறு அமர்வுகளை மேற்கொள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள, அக்டோபர் 7 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் எங்களுடன் சேரவும். "நம்பிக்கையின் பரிணாமத்தை" (Evolution of Trust) ஆராய்வோம். மேலே உள்ள செயல்பாடுகளில் சேர அல்லது விசாரிக்க, மின்னஞ்சல் (ipk@auroville.org.in) அல்லது தொலைபேசி (ஸ்ட்ரெக் - 9529673687) மூலம் தொடர்பு கொள்ளவும். *நமது கற்றல் அணுகுமுறையை புரிந்து கொள்ள, ஆரோவில் வானொலியுடன் எங்களது சமீபத்திய போட்காஸ்டைக் (வலையொளி) கேட்க இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும் <https://www.aurovillradio.org/interview-with-snehal-d-roy/> *

ஆர்ஏ பணிக்குழு உறுப்பினர்கள் அல்லது அவற்றுடன் சேர்ந்தவர்கள் வழக்கமான பராமரிப்புத்தொகையில் இருந்து 'பிரிட்ஜிங் பராமரிப்புத்தொகைக்கு' மாற்றப்பட்டுள்ளனர் (RA working group members or associates switched from regular maintenance to 'bridging maintenance')

அன்பார்ந்த குடியிருப்பாளர்களுக்கு, ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் அலுவலகக் கணக்கு அதிகாரியான சத்தியநாராயணன் அவர்கள், ஆர்ஏ பணிக்குழுக்களின் 10 உறுப்பினர்கள் அல்லது அவற்றுடன் சேர்ந்தவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலைக் கீழே காணவும்: பட்ஜெட் ஒருங்கிணைப்புக் குழு, செயற்குழு, ம நிதி மற்றும் சொத்து மேலாண்மைக் குழு.

இதை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. உண்மையுள்ள, ஆர்ஏ-எ.எம்.சி (பாபி பி., டேனி, எலோடி, மிதா ஆர்., பழனி, இராஞ்சித் (தற்காலிகமாக வெளியூர் சென்றுள்ளார்).

மின்னஞ்சல் வருமாறு:

அன்பார்ந்த நண்பர்களே,

பின்வரும் நபர்களை பிரிட்ஜிங் பராமரிப்புத்தொகையில் (Bridging Maintenance) வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது:-

1.ஆரோசுகன். 2.அகிலா. 3.ராஜ். 4.ஆயிஷா. 5.எமி. 6.ரஞ்சித். 7.சாலி. 8.வள்ளி. 9.உமா. 10.அனிதா.

அன்புடன், சத்தியநாராயணன், கணக்கு அதிகாரி, ஆரோவில் பவுண்டேஷன்.

பிரிட்ஜிங் பராமரிப்புத்தொகை (Bridging Maintenance) பற்றி.

ஒரு பிரிட்ஜிங் பராமரிப்புத்தொகை என்பது தற்காலிகமாக வேலையில்லாமல் இருக்கும் ஆரோவில்வாசிகளுக்கு ஆதரவை வழங்குகிறது. அதன் நிபந்தனைகள் வருமாறு:

1. பிரிட்ஜிங் பராமரிப்புத்தொகை கோரும் ஒரு ஆரோவில்வாசி ஏற்கனவே ஆரோவில்லில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
2. ஒரு பிரிட்ஜிங் பராமரிப்புத்தொகை ஒரு நேரத்தில் 3 மாதங்கள் வரை ஒதுக்கப்படலாம்.
3. பொதுவாக, பிரிட்ஜிங் பராமரிப்புத்தொகை ஒரு வருடத்தில் ஒரு முறைக்கு மேல் வழங்கப்படாது.
4. மாதாந்திர பிரிட்ஜிங் பராமரிப்புத்தொகை, ஆரோவில்வாசிகளுக்கு வழங்கப்பட்ட கடைசி பராமரிப்புத்தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது.
5. ஆரோவில்வாசி ஒரு யூனிட்டில் (நிறுவனத்தில்) பணிபுரிந்து, தானாக முன்வந்து வெளியேறினால், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் தவிர, அவர் பிரிட்ஜிங் பராமரிப்புத்தொகை பெறத் தகுதியற்றவர்.
6. ஒரு துணைவர் அல்லது உறவினருக்கு நிதியுதவி அளித்த ஆரோவில்வாசி இறந்துவிட்டால், அதிகபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு பிரிட்ஜிங் பராமரிப்புத்தொகை வழங்கப்படும்.

ஸ்ரீ அன்னையின் கனவில் அக்கறையுடன் பங்கேற்பதில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளிப்போம்.

பொது அறிவிப்பு: சில தனிநபர்களுக்கான பராமரிப்புத்தொகைகள் நிறுத்தப்பட்டது (Public Announcement: Individual Maintenances Discontinued)

அன்பார்ந்த சமூகத்தவருக்கு,

வழக்கமான சிட்டி சர்வீசஸ் பராமரிப்புத்தொகை பெற்றுவரும் (மெயின்டனன்ஸ்) சில ஆரோவில்வாசிகள், உரிய செயல்முறை இன்றி அல்லது நியாயம் இல்லாமல், பிரிட்ஜிங் பராமரிப்புத்தொகைக்கு (Bridging Maintenances) மாற்றப்பட்டுள்ளனர் என்றும், 3 மாதங்களுக்குப் பிறகு இது நிறுத்தப்படும் என்றும் நாங்கள் அறிகிறோம்.

பாதிக்கப்பட்ட நபர்கள் சமூகத்திற்கான தங்கள் சேவையை நிறுத்தவில்லை. அவர்கள் ஏன் ஒரு பிரிட்ஜிங் பராமரிப்புத்தொகைக்கு மாற்றப்பட்டனர் என்பதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பிரிட்ஜிங் பராமரிப்புத்தொகை என்பது ஒரு ஆரோவில்வாசி ஒரு வேலையில் இருந்து நின்ற பிறகு, இன்னொரு வேலையைத் தேடும் இடைப்பட்ட காலத்திற்கு வழங்கப்படும்

தற்காலிக ஆதரவாகும். பாதிக்கப்பட்ட ஆரோவில்வாசிகளுக்கு ஆரோவில் பவுண்டேஷன் கணக்கு அதிகாரி அல்லது பிற பிசிபி/பிசிஎஸ் மூலம் மாற்றம் குறித்து தெரிவிக்கப்பட்டது, மேலும் அதுபற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

இந்தப் பராமரிப்புத்தொகை மாற்றங்களைத் தீர்மானிப்பதில், அறிவுறுத்தல் செய்வதில் அல்லது செயல்படுத்துவதில் ஆர்ஏ பிசிபிக்கு எந்தப் பங்கும் இல்லை. மேலும் ஆர்ஏ செயற்குழு, ஆர்ஏ எஃப்ஏஎம்சி, மற்றும் ஆர்ஏ பணிக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் அவற்றுக்கு உதவி செய்யும் பிற நபர்களுக்கும் பிரிட்ஜிங் பராமரிப்புத்தொகைக்கு மாற்றப்பட்டவர்களில் அடங்குவர். (எங்களுக்குத் தெரிந்தவரை மொத்தம் 17 பேர்).

இந்த மாற்றங்களை நாங்கள் சட்டபூர்வமானதாக ஏற்கவில்லை. உங்களுக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்பதை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். நீங்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் ஆர்ஏ பிசிபிக்கு bccoffice@auroville.services என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும்.

எங்களின் அனைத்து அக்கறையுடனும் ஆதரவுடனும், உங்கள் பிசிபி உறுப்பினர்கள் (ஆரோசுகன், டேனி, என்ரிகா, ஹன்ஸ், மஹி, இரத்தினம், சஷா, சூர்யமயி, வெரீனா)



சாவியின் அறிவிப்பு (SAVI Announcement)

தேவையான அனைத்து தகவல்களையும் கொண்ட புத்தம் புதிய தரவுத்தளத்துடன் தன்னார்வலர்களை பதிவு செய்வதற்கான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்முறையை நாங்கள் இப்போது பெற்றுள்ளோம்.

சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன: அக்டோபர் 1 முதல் அனைத்து தன்னார்வலர்களும், வெளிநாட்டவர் மற்றும் இந்தியர்கள், வாரத்திற்கு குறைந்தபட்சம் 25 மணிநேரம் பணிசெய்ய வேண்டும். மேலும் தன்னார்வப் பணிக்கான அதிகபட்ச தொடர்ச்சியான காலம் 12 மாதங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு தன்னார்வரும் மதிப்பாய்வு செய்யப்படுவர். எப்போதும் போல தன்னார்வலர்கள் பதிவு செய்யப்பட்ட ஆரோவில் விருந்தினர் இல்லத்தில்/குடியிருப்பில் தங்க வேண்டும். இப்போது நாங்கள் புதிய லேமினேட் செய்யப்பட்ட தன்னார்வலர் பாலை வழங்குகிறோம், அதில் தன்னார்வலரின் புகைப்படம் உள்ளது, இது சில தள்ளுபடிகளையும், மேலும் மாத்ரிமந்திர் தோட்டங்கள், உள்அறைக்கு செல்வதற்கான அணுகலையும் வழங்குகிறது!!

உங்களின் புதிய பாலை (திங்கள்-வெள்ளி, காலை 9:00 -12:30) பெற, உங்கள் தன்னார்வலர் ஆரோகார்டுடன் டவுன்ஹாலில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள்.

நிறுவனம்/செயல்பாடு	தள்ளுபடி	நிறுவனம்/செயல்பாடு	தள்ளுபடி
காஃபி பிரேக்	15%	நேச்சர்ல்மென்ட்	25%
மார்க்ஸ் கஃபே	10%	ரைட் பாத் கஃபே	15%
அனிதாஸ் கிச்சன்	10%	நோவானா/ஐக்க்யாமி	20%
டேன்ட்டோ	10%	சகுரா சுவி	10%

..... மேலும் இன்னும் சில விரைவில் வருகிறது.

www.auroville-learning.net மின்னஞ்சல்: study@auroville.org.in தொலைபேசி: 0413 2622121

நுழைவுச் சேவையின் அறிவிப்பு, ES# 150, தேதி: 06-10-2022

நமது சமூகத்தில் சேர பின்வரும் நபர்கள் நுழைவு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சாத்தியமான புதிதாய்ச்சேர்ந்தவர்கள், ஆரோவில்லின் கூட்டாளிகள், நண்பர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை 2 வாரத்திற்குள் பகிர்ந்து கொள்ளவும். சாத்தியமான ஆரோவில்வாசிகள், திரும்பிவரும் ஆரோவில்வாசிகள், இளைஞர்கள், ஒரு ஆரோவில்வாசியின் துணைவர்/பார்ட்னர் ஆகியோர் பற்றிய கருத்துக்களை 4 வாரத்திற்குள்ளும் entryservice@auroville.org.in என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும். நன்றி.

புதிதாய்ச்சேர்ந்தோராக அறிவிக்கப்படுகிறது:

- ஃபிராங்க்லின் மார்க் (இந்தியா) - செலெபிரேஷனில் தங்கியுள்ளார், ஆரோஆர்ச்சர்டில் பணிபுரிகிறார்.
- மீனாட்சி லால் (கனடா) - பழமுதிர்ச்சோலை பண்ணையில் தங்கியுள்ளார், யூனிட்டி டிரான்ஸ்போர்ட் சர்வீஸில் பணிபுரிகிறார்.
- லூயி ரடாகிர் (கனடா) - கிரேஸில் தங்கியுள்ளார், லாங்வேஜ் லேப் & மாத்ரிமந்திரில் பணிபுரிகிறார்.
- அடீல் லேசிஎனர் (இத்தாலி) - ஆரோமாடலில் தங்கியுள்ளார், பிடிடிசியில் பணிபுரிகிறார்.
- ஜியோர்டானோ ஜன்னோட்டி (இத்தாலி) - ஆரோமாடலில் தங்கியுள்ளார், சென்டர் ஆஃப் பில்டிங் பயோலஜியில் பணிபுரிகிறார்.

புதிதாய்ச்சேர்ந்தோரின் குழந்தைகள்: சாஷா குரு (கனடா) - 02.08.2006-இல் பிறந்தார் (இவர் மீனாட்சியின் மகன் ஆவார்)

ஆரோவில்வாசியாக அறிவிக்கப்படுகிறது:

வத்சலா சர்மா (இந்தியா) - சிட்டாடினில் தங்கியுள்ளார், இந்திய ஆய்வு மையம் & லாங்வேஜ் லேப்பில் பணிபுரிகிறார்.

ஆரோவில்லிற்கு திரும்பிவந்துள்ள ஆரோவில்வாசியாக அறிவிக்கப்படுகிறது:

ரகுநாத் கோலி (நெதர்லாந்து) - செர்டிடிடியுடன் தங்கியுள்ளார், ஆரோவில் கன்சல்டிங் & ஃப்ளோரிஸில் பணிபுரிகிறார்.

யோர்கன் கிஸ்மேன் (ஜெர்மனி) - கிரியேட்டிவிட்டியில் தங்கியுள்ளார், மாத்ரிமந்திரில் பணிபுரிகிறார்.

தாமாகவே ஆரோவில்லை விட்டுச் சென்றவர்கள்: அன் மடினியர் (பிரான்சு).

- தங்கள் நுழைவுச்சேவை